

சலிக்காமல் செய்ய வேண்டும்!

ம. பண்டாரிநாதன்

First Published : 13 Mar 2012 02:57:30 AM IST

ஒவ்வொரு காலகட்டத்திலும் விவசாயத்தைப் பற்றியும், விவசாயினுடைய நிலையைப் பற்றியும் நாட்டில் பல பகுதிகளில் குரல்கள் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், அடுத்தடுத்த தலைமுறைகளில் அது அழிவை நோக்கிச் சென்று கொண்டதான் இருக்கிறது. அப்படி என்னதான் ஆயிற்று விவசாயத்துக்கு? இன்றளவும் நாம் சில சதவிகிதங்களில் தன்னிறவை அடைந்து கொண்டதான் இருக்கிறோம் என்று கேட்கிறீர்களா? அது தவறு.

நாங்கள் எல்லோரும் பணக்காரர்கள், இங்கு வறுமையே இல்லை என்று தண்டோரா போட்ட அமெரிக்காவில் எண்ணிலடங்கா வங்கிகள் திவாலானது உலகறிந்த விஷயம். அதுபோலவே நம் அரசும் ஒரு போலியான வாதத்தை சர்வகாலமும் கூறிக்கொண்டே இருக்கிறது.

விவசாயி பாய்ச்சும் நீர் பாத்தியின் கடைசி வரை சென்றடையாததைப் போல அரசின் திட்டங்கள் பொய்த்துப் போவதும், ஏமாற்றும் மழை மேகம், அழையா விருந்தாளியாக திடீரென வரும் புயல், போதிய விலையின்மை, மனைகளாகும் விளை நிலங்கள் என விவசாயத்தைப் பாதிக்கக்கூடிய காரணிகள் நிறைய உள்ளன. இவைகள் எல்லாம் ஒரு காலத்தில் சரியானாலும்கூட ஆள் பற்றாக்குறை என்பது சரிசெய்ய முடியாத ஒன்று. இதை எப்படிச் சரி செய்யப்போகிறோம் என்ற கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை.

விவசாயம் என்பது ஒரு குழுமமாக, சலிக்காமல் செய்ய வேண்டியது. ஒரு தலைமுறையினர் விவசாயத்தை விட்டு விலகிச் சென்றால் பிறகு மீண்டும் திரும்புவது இயலாது. அதற்குரிய மனநிலையும், உடல்நிலையும் அமையாது.

அதற்குரிய ரூசி இயல்பிலேயே ஒருவருக்குத் தேவை. ஒவ்வோர் ஊரிலும் தற்போது உள்ள மூத்த மக்களின் தலைமுறையோடு விவசாயத்தை எடுத்துச் செல்வதற்கு (குனிந்து செய்வதற்கு) ஆளில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பால் கூட்டுறவுச் சங்கங்களில் பால் ஊற்றுவதற்கு வரிசையில் நின்றது மாறி இன்று பால் வாங்குவதற்கு பலமணி நேரம் வரிசையில் நிற்கின்றனர். பால் உற்பத்தியிலும், விவசாயத்திலும் பெண்களின் பங்குதான் அதிகம்.

இந்தியாவில் விவசாயத்தில் ஈடுபடுபவர்களில் ஆண்கள் 37.77, பெண்கள் 68.54 சதவிகிதமாம். இது உலக சுகாதார நிறுவனத்தின் 2007-ம் ஆண்டினுடைய புள்ளிவிவரம். ஆனால், இப்போது கார்மெண்ட் நிறுவனங்களிலும், பஞ்சாலைத் தொழிற்சாலைகளிலும் இத்தகைய புள்ளி விவரங்களைக் காணலாம்.

இதுபோதாதென்று நலிவடைந்த விவசாயிகளின் தற்கொலைகள். நோய்க்காக உண்ணும் மருந்து உடலுக்கு எதிரானால் நோயாளி என்ன செய்வார்? அரசின் தற்போதைய தேசிய 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம் அப்படித்தான் விவசாயிக்கு நேர் எதிராயிற்று.

கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஆண்டாண்டு காலமாய் இந்தியாவின் குன்றாத வளம் என்றால் விவசாயம் செய்வதற்கான அமைப்பு தான்.

ஒரு நாடு ஏற்றுமதி செய்துகொண்டிருந்த உற்பத்தி பொருளை, குறிப்பிட்ட காலத்துக்குப் பின் இறக்குமதி செய்யுமானால் அந்நாட்டின் எதிர்காலம் கணிக்கப்பட்டு விடுகிறது. அப்படி பார்க்கையில் நாம் அன்று ஏற்றுமதி செய்து கொண்டிருக்கும் பல விவசாய விளைபொருள்களை இன்று இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம்.

உலகின் வளர்ச்சி என்று கூறும் கணினியிலோ, பொருளாதாரச் சீர்திருத்தம் செய்யும் மேதமையிலோ ஓர் அரிசியைத்தான் உருவாக்க முடியுமா?

புதிய ரக நெல் ஆராய்ச்சியில் ஈடுபடும் வேளாண் விஞ்ஞானிகள், களத்தில் நின்று கதிர் அறுக்கத்தான் முடியுமா? வெயிலினோடு உறவுகொள்ள பழக்கப்படுத்துவது தான் யார்?

அதற்குத் தான் எந்திரம் வந்துவிட்டது என்கிறீர்களா? அனைத்துப் பகுதிகளிலும் எந்திரங்களைப் பயன்படுத்தும் வகையில் நமது நிலப்பரப்பு இல்லை.

நாம் எதற்கெடுத்தாலும் அரசை சாடுவதே வாடிக்கையாகிவிட்டது. முதலில் நம்மிடம் இதற்கு என்ன தீர்வு உள்ளது? அழிவுப்பாதையில் சென்று

கொண்டிருக்கும் விவசாயத்துக்கு எப்படி மாற்றுப் பாதை காண்பது என்று சிந்தனை இருக்கிறதா? சிந்தனை வேண்டாம் இங்கு செயல்பாடே முக்கியம்.

மெத்தப் படித்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்கள், நிழலுடன் தான் உறவாடுகிறார்கள். வங்கியில் தனது பலத்தை நிரூபிக்கிறார்கள். சோறு உண்பதற்குக் கூட கரண்டியையே பயன்படுத்துகிறார்கள்.

விவசாயம், விவசாயிக்குக் கொடுத்த மிகப்பெரிய செல்வம் ஒன்றே ஒன்று.

வயல்வெளியில் கடுமையாக உழைப்பதால் வாழ்நாளில் குறைவான தடவையே மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். உறக்கத்துக்கு தவம் இருக்கத் தேவையில்லை.

கோபத்தில் எழுபவன் நஷ்டத்தில் தான் உட்காருவான். இது பழமொழி.

கோரிக்கைகளை வலியுறுத்தி கோபமாக எழும் பலர் லாபத்துடன் தான் உட்காருகிறார்கள். ஆனால் விவசாயிகளே! கோபத்துடன் எழுந்தீர்களேயானால்

உள்ளதும் போய்விடும். எப்படி தமிழைப் பற்றி மேடையில் பேசியவர்கள்

பிழைத்துக் கொண்டார்களோ, அவ்வாறே விவசாயத்தைப் பற்றிப் பேசுவரும்

பிழைத்துக் கொள்வார். ஆனால், இவர்கள் தமிழையும் வளர்த்ததில்லை,

விவசாயத்தையும் காக்கப்போவதில்லை. விவசாயிகளுக்குத் தானே அரசு நிறைய

சலுகைகள் தருகிறது. வங்கிக் கடன் ரத்து, இலவச மின்சாரம், மானிய விலையில்

உரம், வருமான வரி கட்டத் தேவையில்லை, நகைக் கடனுக்கு வட்டி குறைவு

என்று பல சலுகைகள். பிறகு எதற்கு இந்தக் கூச்சல் என்று கேட்கும் பெருமக்களே!

அதைத் தான் ஒரு விவசாயியும் கூறுகிறார். இங்கு நிறைய சலுகைகள் உள்ளன.

வாருங்கள் இணைந்து விவசாயம் செய்வோம். சலுகைகளை நீங்களும் பெறலாம்

என்று. தயாரா?

உதகை மலர்க் காட்சி : இன்று ஆலோசனைக் கூட்டம்

First Published : 12 Mar 2012 10:25:48 AM IST

உதகை, மார்ச் 11: உதகையில் கோடை சீசனையொட்டி மலர்க் காட்சி நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடத்தப்படுகிறது.

கோடைக்காலம் தொடங்கி விட்டாலே நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பொழுதுபோக்கிற்காக தோட்டக்கலைத் துறையின் சார்பிலான பல்வேறு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளும் தொடங்கிவிடும். இதில் முக்கிய நிகழ்ச்சியாக உதகையில் நடைபெறும் மலர்க் காட்சிக்காக உதகை அரசினர் தாவரவியல் பூங்கா இப்போதிருந்தே தயார்படுத்தப்பட்டு வருகிறது. மலர்க் காட்சிக்கான ஏற்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக தமிழக தோட்டக்கலைத் துறை இயக்குநர் டாக்டர் சந்தோஷ் பாபு திங்கள்கிழமை உதகை வருகிறார். உதகையில் தோட்டக்கலைத் துறை அலுவலர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடும் அவர், மலர்க்காட்சி நடைபெறும் அரசினர் தாவரவியல் பூங்கா, ரோஜா கண்காட்சி நடைபெறும் ரோஜா பூங்கா ஆகியவற்றையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

இதற்கிடையே தோட்டக் கலைத் துறையினர் மலர்க்காட்சி உள்ளிட்ட தேதிகள் குறித்து தற்போது ஒரு நிகழ்ச்சி நிரலையும் தயாரித்துள்ளனர். அதன்படி மே மாதம் 5 மற்றும் 6ம் தேதிகளில் உதகையில் ரோஜா கண்காட்சியையும், மே மாதம் 12 மற்றும் 13ம் தேதிகளில் கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியையும், அதே தேதிகளில் கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சியையும், மே மாதம் 18,19 மற்றும் 20ம் தேதிகளில் உதகையில் மலர்க் காட்சியையும், மே மாதம் 26 மற்றும் 27ம் தேதிகளில் குன்னூரில் பழக்காட்சியையும் நடத்த திட்டமிட்டுள்ளனர். ஆனால், இந்த தேதிகளில்தான் இந்நிகழ்ச்சிகள் நடத்தப்படுமா அல்லது மாற்றம் செய்யப்படுமா என்பது குறித்து சந்தோஷ் பாபு திங்கள்கிழமை உதகையில் ஆலோசனை நடத்துவார் என தெரிகிறது.

நவீன கரும்பு சாகுபடி பயிற்சி முகாம்

First Published : 12 Mar 2012 12:46:01 PM IST

பெரியகுளம், மார்ச் 11: பெரியகுளம் அருகே வரதராஜ் நகரில் அமைந்துள்ள ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை வளாகத்தில் நவீன கரும்பு சாகுபடி பயிற்சி முகாம் (வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை) மூன்று நாட்கள் நடைபெற்றது.

வேளாண்மைத்துறை துணை இயக்குனர் எஸ்.செல்லத்துரை தலைமை வகித்து முகாமை தொடக்கி வைத்தார்.

சர்க்கரை ஆலையின் பொது மேலாளர் ஆர்.சதாசிவம் முன்னிலை வகித்தார்.

சர்க்கரை ஆலையின் துணை பொது மேலாளர்கள் எஸ்.ஜே.லட்சுமணன், ஏ.ஜெயபால், இணை பொது மேலாளர் எம்.தங்கராஜ், விவசாய பயிற்சி அலுவலர் என்.ராஜ்மனோகரன் உள்பட பலர் ஆலோசனைகள் வழங்கினர்.

பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

முகாமில் நுண்ணுயிர் உரங்கள், செம்மை கரும்பு சாகுபடி மற்றும் இன்றைய கரும்பு சாகுபடி குறித்தும், திசு வளர்ப்பு, செதில் பருநாற்று முறையில் நாற்றாங்கால் தொழில் நுட்பம், ஒருங்கிணைந்த உர நிர்வாகம் மற்றும் நிலம் தயாரித்தல் குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் இயற்கை வழி வேளாண்மை, மண் மற்றும் நீர் பாதுகாப்பு குறித்தும், சொட்டு நீர் பாசன முறை மற்றும் இயந்திர கரும்பு சாகுபடி குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. நிறைவு நாளில் பூச்சி, நோய் ஆகியன குறித்தும், ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை மூலம் உற்பத்தி செய்யப்படும் நுண்ணுயிர் உரங்கள் குறித்தும் விளக்கப்பட்டது.

சர்க்கரை ஆலையில் பரிந்துரை செய்யப்படுவதைக் கையாண்டு, விவசாயிகள் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிக மகசூல் மற்றும் லாபம் பெறுமாறு சர்க்கரை ஆலையின் பொது மேலாளர் ஆர்.சதாசிவம் கேட்டுக் கொண்டுள்ளார்.

விவசாயிகளுக்கு வேளாண் வணிகத் திட்டப் பயிற்சி

First Published : 12 Mar 2012 01:14:19 PM IST

பெரம்பலூர், மார்ச் 11: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் தமிழ்நாடு மாநில வேளாண் விற்பனை வாரிய சந்தை மேம்பாட்டு நிதியிலிருந்து வேப்பந்தட்டை வட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு வேளாண் வணிக பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

இந்தப் பயிற்சியை வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத் தலைவர் ஜெயலட்சுமி

தொடக்கிவைத்தார். வேப்பந்தட்டை வட்டார வேளாண் உதவி இயக்குநர் சேகர், சந்தை வழி உற்பத்தி, சந்தை அறிவுத் திறன் குறித்தும், வேப்பந்தட்டை பருத்தி ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி பாஸ்கரன் உணவு பதப்படுத்துதல் குறித்தும், வேளாண் அலுவலர் ரமேஷ், வேளாண் வணிகத் துறையின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்தும், ஓய்வு பெற்ற வேளாண் அலுவலர் முருகையா வேளாண் விளைப் பொருள்களுக்கான அறுவடைக்குப் பிறகு செய் நேர்த்தி, வணிகமுறை தரம் பிரிப்பு, ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தினால் விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்தும் விளக்கிப் பேசினர்.

இந்த பயிற்சியில் வேப்பந்தட்டை வட்டத்தைச் சேர்ந்த 50 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர்கள் வெங்கடேசன், லெனின், பழனிமுத்து உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

சொட்டு நீர்ப் பாசன முறை அமைக்க மானியம்

First Published : 12 Mar 2012 01:20:08 PM IST

புதுக்கோட்டை, மார்ச் 11: சொட்டு நீர்ப் பாசன முறையை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு அரசின் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ப. மகேஸ்வரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் உத்தரவுப்படி, நவீன உத்திகளின் மூலம் வேளாண் உற்பத்தியை இரு மடங்காகவும், விவசாயிகளின் வருவாயை மூன்று மடங்காகவும் பெருக்கும் நோக்கில், வேளாண் பொறியியல் துறை மூலம் தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டத்தின் மூலம் தெற்கு வெள்ளாறு மற்றும் பாம்பாறு உப வடிநிலப் பகுதிகளில் நீர் ஆதாரம் உள்ள நிலங்களில் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர்ப் பாசனம் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

அரசின் மானியத் தொகை: சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர்ப் பாசனம் அமைக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சத மானியத்தில் அதிகபட்சமாக ரூ. 43,816 வரை வழங்கப்படும். இதர விவசாயிகளுக்கு 75 சதம் மானியமாக வழங்கப்படும்.

எங்கு விண்ணப்பிக்கலாம்: சொந்தமாகக் கிணறு, ஆழ்குழாய் கிணறு மோட்டார் இணைப்புடன் நிலம் உள்ள விவசாயிகள், புதுக்கோட்டை அம்பாள்புரம் முதல் வீதியில் உள்ள உதவிச் செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல்) அலுவலகத்திலும் மற்றும் அறந்தாங்கி ரங்கோஜிபாவா தெருவில் உள்ள உதவிச் செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல்) அலுவலகத்திலும் விண்ணப்பிக்க வேண்டும்.

தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பத்துடன் வட்டாட்சியரால் அளிக்கப்பட்ட சிட்டா, அடங்கல், நில வரை படம், ரேஷன் அட்டை ஆகியவற்றின் நகல் இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பங்கள் பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். சொட்டு நீர்ப் பாசனம் அமைப்பதற்கான கருவிகளை விவசாயிகள் தேசியத் தோட்டக்கலை மேம்பாட்டு குழுமத்தால் ஏற்கப்பட்டுள்ள எந்த நிறுவனத்தில் இருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.

முன்னுரிமை: பெண்கள், ஆதி திராவிடர் போன்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் எளிதில் விண்ணப்பிக்கவும், பயன்களை முழுமையாகப் பெறவும், இதில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதும் தொடர்ந்து கண்காணிக்கப்படும். எனவே, தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றார் அவர்.

விளைந்த நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் அவதி!

First Published : 12 Mar 2012 10:37:48 AM IST

கொடுமுடி, மார்ச் 11: கொடுமுடி பகுதியில் விளைவித்த நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் தற்போது 28 இடங்களில் அரசு கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கொடுமுடி ஊராட்சி ஒன்றிய பகுதியில் விளையும் நெல்லை, கொடுமுடியில் உள்ள ஈரோடு மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அரசு கொள்முதல் செய்கிறது.

இங்கு நாள் ஒன்றுக்கு ரூ.10 லட்சத்திற்கு கொள்முதல் செய்யப்படுகிறது. அரசு 17 சதம் ஈரப்பதம் உள்ள ஒரு கிலோ நெல்லை ரூ.11.80-க்கு கொள்முதல் செய்கிறது. ஏடிடி.38, ஐஆர்.30, கோ43 உள்ளிட்ட நெல் ரகங்கள் தினசரி சராசரியாக 85 டன் அளவு கொள்முதல் செய்யப்படுகிறது.

ஆனால் இதில் விவசாயிகள் நெல்லைத் தவிர்த்து வியாபாரிகள் கொண்டு வரும் நெல் அதிகளவில் கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து

ஆட்டுக்காரன்புதாரைச் சேர்ந்த விவசாயி வடிவேல் கூறியது:

வண்டி வாடகை, ஆள் பற்றாக்குறை போன்ற பிரச்னைகளைக் கடந்து அறுவடை செய்த நெல்லை விற்பதற்குக் கொண்டு வந்தால் வாரக் கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. வியாபாரிகள் தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாங்கி வரும் நெல்லை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விற்று வருகின்றனர் என்றார்.

குப்பம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயிகள் எம்.ராஜலிங்கம், கே.பழனிச்சாமி கூறியது:

÷நெல் கொள்முதலில் விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். வாரக் கணக்கில் காத்திருக்கும் விவசாயிகளின் நெல்லை வரிசைப்படி கொள்முதல் செய்ய வேண்டும். சிபாரிசுகளுக்கு முன்னுரிமை தரக்கூடாது. வியாபாரிகள் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்யக் கூடாது என்றனர்.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இரவுக் காவலுக்கும், பாதுகாப்புக்கும் தேவையான ஏற்பாடுகள் இல்லை. விளக்கு வெளிச்சம் போதிய அளவு இல்லை. மழை வந்தால் திறந்த வெளியில் குவிக்கப்பட்டுள்ள நெல் வீணாகும் அபாயம் உள்ளது. அடிப்படைத் தேவைகளான கழிப்பிடம், உணவு விடுதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்டவை இல்லை என விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து நெல்லை கொள்முதல் செய்து வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஈரோடு மண்டல பட்டியல் எழுத்தர் டி.பி. சுந்தரவேல்முருகன் கூறியது:

÷கிராம நிர்வாக அலுவலர் சான்று, குடும்ப அட்டை நகல் உள்ளிட்ட சான்றுகளைக் கொண்டு வருவோரிடம் மட்டுமே நெல் கொள்முதல் செய்கிறோம். வியாபாரிகள் நெல்லை விற்பனைக்குக்

கொண்டு வருவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கும் பட்சத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பல்வேறு இன்னல்களுக்கு இடையே வேளாண் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் பிரச்சனைகளைத் தீர்க்க அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கை.

முந்திரி சாகுபடி குறித்த கருத்தரங்கு

First Published : 12 Mar 2012 01:15:25 PM IST

ஜயங்கொண்டம், மார்ச் 11: அரியலூர் மாவட்ட அளவிலான முந்திரி சாகுபடி குறித்த கருத்தரங்கம் ஜயங்கொண்டத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்திய அரசின் முந்திரி மற்றும் கோகோ வளர்ச்சி இயக்குநரகம், சோழன்மாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையம் ஆகியன இணைந்து ஜயங்கொண்டம் ஸ்டார் திருமண மண்டபத்தில் நடத்திய இந்த கருத்தரங்கில் திருச்சி தோட்டக் கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் டி.என். பாலமோகன் தலைமை வகித்து பேசியது:

முந்திரி விவசாயிகள் குழுவாக ஒன்று சேர்ந்து, தொழில்நுட்பங்களை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு, விளைபொருள்களை தரம் பிரித்து, பதப்படுத்தி, அதற்குண்டான விலையை தாங்களே நிர்ணயம் செய்து, விற்பனை செய்து வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும் என்றார்.

பின்னர், முந்திரி சாகுபடியில் இயந்திரத்தை பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் அவர் விளக்கினார். விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதிலளித்து ஆலோசனையும் வழங்கினார். இதைத் தொடர்ந்து, கிரீடு வேளாண் அறிவியல் மையத் தலைவர் வி. நடனசபாபதி பேசும்போது, அரியலூர் மாவட்ட முந்திரி விவசாயிகள் அனைவரும் கிரீடு வேளாண் அறிவியல் மையத்தின் செயல்பாடுகளை நேரில் கண்டு பயனடையுமாறு கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஜயங்கொண்டம் வேளாண் உதவி இயக்குநர் பழனிசாமி, தோட்டக் கலை உதவி இயக்குநர் சிவக்குமார், பெரம்பலூர் ஹான்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர் சி. சங்கர் மற்றும் புதுக்கோட்டை வேளாண் அறிவியல் மைய உதவி பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்தக் கருத்தரங்கில் கிரீடு வேளாண் அறிவியல் மைய மணையியல் தொழில்நுட்ப வல்லுநர் என். உமா சந்திரா, பி. நல்லமுத்து ஆகியோர் பங்கேற்றனர். கிரீடு வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜாஜோஸ்லின் வரவேற்றார். தொழில் நுட்ப வல்லுநர் ஏ. ராஜ்கலா நன்றி கூறினார்.



இறால் பண்ணைகளால் நிலத்தடி நீர் பாதிப்பு

பதிவு செய்த நாள் : மார்ச் 13, 2012, 02:42 IST

கருத்தை பதிவு செய்ய

திருவள்ளூர் : "இறால் பண்ணைகளால் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது' என, 200க்கும் மேற்பட்டோர் கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர்.

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறை தீர்க்கும் நாள் நேற்று நடந்தது. இதில் பொன்னேரி தாலுகா, பூங்குளம் ஊராட்சிக்குட்பட்ட ரெட்டிப்பாளையம் மக்கள், 200க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

பின்னர் அவர்கள் கூறும்போது, ""எங்கள் கிராமத்தைச் சுற்றி, 100க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகள் உள்ளன. இதனால், எங்கள் கிராமத்தில், நிலத்தடி நீர் உவர்ப்பாக மாறி விட்டது. குடிநீருக்காக பயன்பட்டு வந்த மூன்று கிணறுகள் உவர்ப்பாகியதால், குடிநீருக்காக, 5 கி.மீ., தூரத்தில் உள்ள சேகன்யம் கிராமத்திற்கு சைக்கிளில் சென்று குடிநீர் எடுத்து வருகிறோம். விவசாய நிலங்கள் அனைத்தும், உவர்ப்பு தன்மையால் பயன்படுத்த முடியாமல் வீணாகிக் கிடக்கிறது. எனவே, சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தி வரும், இறால் பண்ணைகளை மூட வேண்டும்," என்றனர்.

மீஞ்சூர் பேரூராட்சி, 8வது வார்டில் உள்ள நேதாஜி நகர், பாப்பாரபாளையம் கலெக்டரிடம் அளித்த மனுவில், "30 ஆண்டுகளாக இங்கு கடும் குடிநீர் பிரச்சனை உள்ளது. மீஞ்சூரில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. இப்பகுதி மேடாக இருப்பதால் குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. குடிநீருக்காக, 6 கி.மீ., தூரம் பயணித்து குழாய்களில் தண்ணீர் பிடித்து வருகின்றனர்.

வீட்டு குடிநீர் இணைப்பு இருந்தாலும், வீடுகளுக்கு தண்ணீர் வருவதில்லை. மாதம்தோறும் குடிநீர் வரி மட்டும் பெற்றுக் கொள்கின்றனர். வீடு கட்ட உரிமம் வழங்க, 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வசூலிக்கின்றனர். ஆனால் எங்கள் பகுதிக்கு சாலை வசதி எதுவும் ஏற்படுத்தி தரவில்லை' என்றனர்.

மாற்று இடம் வேண்டும்

அம்பத்தூர் ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை, கடந்த 2008ல் அகற்றப்பட்டது. இதில்,

500 பேருக்கு மட்டும் மாற்று இடம் கொடுக்கப்பட்டது. ஆனால், மீதமுள்ள 400க்கும் மேற்பட்டவர்களுக்கு மாற்று இடம் வழங்கவில்லை.பாதிக்கப்பட்ட மக்கள் நேற்று காலை, கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

நெல் விதை உற்பத்தி விவசாயிகளுக்கு பயிற்சி

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2012,00:02 IST

சேத்தியாத்தோப்பு :சேத்தியாத்தோப்பு அடுத்த சக்தி விளாகம் கிராமத்தில் நெல்விதை உற்பத்திக்கான தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது. கீரப்பாளையம் வேளாண் உதவி இயக்குனர் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஊராட்சித் தலைவர் சுகந்தா ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.

உதவி வேளாண் அலுவலர் சுதாகர் வரவேற்றார். விதைச் சான்று உதவி இயக்குனர் ஹரிதாஸ், தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் ராஜேந்திரன், சண்முகம் ஆகியோர் விவசாயிகளுக்கு விதை உற்பத்தி குறித்து செயல் முறை விளக்கம் அளித்தனர். துணை வேளாண் இயக்குனர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

50 பழ வாழைக்குலை ரூ.300 சேலத்தில் "ஏலக்கி" பழத்துக்கு ஏக கிராக்கி

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2012,02:23 IST

கருத்தை பதிவு செய்ய

சேலம்: சேலத்தில் மருத்துவ குணம் மிக்க, "ஏலக்கி" வாழைப் பழத்துக்கு கரும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால், விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த பழத்தில் மருத்துவ குணம் அதிகம் இருப்பதால், பழத்தை ஆர்டர் கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது, வெயில் தாக்கம் அதிகரித்துள்ளது. வெயிலில் இருந்து தப்பிப்பதற்கு, அதிக அளவில் மக்கள் பழத்தை விரும்பி சாப்பிடத் துவங்கி உள்ளனர். சேலத்தில் தற்போது ஏலக்கி வாழைப்பழத்துக்கு கரும் கிராக்கி நிலவுகிறது. இந்த பழத்தில் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்களுக்கு தேவையான நீர்சத்து, கால்சியம் சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. அத்துடன் குழந்தை இல்லாத தம்பதியினர் இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உயிர் அணுக்கள் விருத்தியாகும் என்ற தகவல் பரவி உள்ளது. இதனால், இந்த பழத்துக்கு அதிகமானோர் ஆர்டர் கொடுத்து வாங்கி சாப்பிடுகின்றனர். ஆனால்,

பழத்தின் வரத்து அவ்வளவாக இல்லை. இந்த பழம் சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டினம், வாழப்பாடி, ஆத்தூர், கரியகோவில் அணை, கருமந்துறை, தம்மம்பட்டி பகுதிகளில்தான் அதிக அளவில் விளைகிறது. இந்த வாழைக்குலையில் அதிகபட்சமாக, 50க்கும் குறைவான பழங்களே உள்ளது. பழம் பழுத்து விட்டால், அதன் மணமே காட்டிக் கொடுத்து விடும் அளவுக்கு சுவை மிகுந்ததாக உள்ளது. இந்த பழத்துக்கு தற்போது மார்க்கெட்டில் கடும் கிராக்கி நிலவுகிறது. வாழைப்பழ மொத்த வியாபாரிகளால், பழத்தை சப்ளை செய்ய முடியாததால், ஆர்டரை நிறுத்தி விட்டனர். இந்த வாழைக் குலை மார்க்கெட்டில், 150 முதல், 300 ரூபாய் வரை விற்கிறது. ஒரு பழம், 10 முதல், 15 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து சேலம் வாழைப்பழ வியாபாரி கந்தசாமி கூறியதாவது:

ஏலக்கி பழங்கள் அதிக அளவில் பெங்களூருவில் இருந்து விற்பனைக்கு வந்தது. தற்போது, பழங்களின் வரத்து முற்றிலும் இல்லை. சேலம் மாவட்டம் கருமந்துறை பகுதியில் இருந்து குறைந்த அளவில் பழங்கள் விற்பனைக்கு வந்தது. அந்த பழத்தையும் ஆர்டர் கொடுத்தவர்களுக்கு வழங்கி விட்டோம். இந்த பழத்தில் அதிக அளவில் உயிர் சத்துக்கள் உள்ளதால், குழந்தைகளுக்கும், குழந்தை இல்லாத தம்பதியினர் சாப்பிடுவதற்கும் அதிக அளவில் ஆர்டர் கொடுக்கின்றனர். பழத்தின் வரத்து இல்லாததால் ஆர்டர் எடுப்பதை நிறுத்தி விட்டோம். இந்த பழத்தை விரும்பி கேட்பவர்களுக்கு, அவற்றை பயிர் செய்துள்ள விவசாயிகளின் முகவரியை கொடுத்து விடுகிறோம். அவர்கள், அங்கு நேரடியாக சென்று பழத்துக்கு ஆர்டர் கொடுத்து, மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை கூட காத்திருந்து பழத்தை வாங்கிச் செல்கின்றனர். தற்போது கோடை காலம் என்பதால், சேலத்தில் ஏலக்கி பழத்துக்கு ஏக கிராக்கி ஏற்பட்டுள்ளது.

புகையிலை விளைச்சல் அமோகம் : அரசு கொள்முதல் செய்ய கோரிக்கை

பதிவு செய்த நாள் : மார்ச் 13, 2012, 02:22 IST

இடைப்பாடி: இடைப்பாடி மற்றும் சுற்றுப்பகுதிகளில், புகையிலை விளைச்சல் நல்ல முறையில் உள்ளது. தற்போது, புகையிலை அறுவடை செய்யப்பட்டு வருகிறது. புகையிலைக்கு குறைந்த விலை கிடைப்பதால், கூட்டுறவு சங்கம் மூலம் அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் பயிரிடப்படும் புகையிலைகளில், இடைப்பாடி, கொங்கணாபுரம், சமுத்திரம் பகுதிகளில் விளைவிக்கப்படும் புகையிலைகள் தரமானவை. மற்ற பகுதிகளில் விளைவிக்கப்படும் புகையிலைகள் சரியான வளர்ச்சி இல்லாமலும், இலைகளின் அகலம் குறைவாகவும் இருக்கும். ஆனால், இங்கு விளைவிக்கப்படும் புகையிலையின் செடிகள், நல்ல ஊட்டத்துடன், மிக நீண்ட

இலைகளாகவும் இருக்கும் என்பதால், மற்ற பகுதியை விட, இப்பகுதியில் விளைவிக்கப்படும் புகையிலைக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

இடைப்பாடி, கொங்கணாபுரம் பகுதிகளில், ஆவணியூர், வெள்ளார் நாயக்கன்பாளையம், போடிநாயக்கன்பட்டி, சமுத்திரம், புதுப்பாளையம், வேம்பனேரி, இருப்பாளி, ஆடையூர் உள்ளிட்ட பகுதிகளில், 750 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் புகையிலை பயிரிடப்பட்டு வருகிறது.

நான்கு மாதங்களுக்கு முன்பு பயிரிட்டப்பட்ட புகையிலை, தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. ஒரு ஏக்கருக்கு, ஒரு டன் புகையிலை வரை விளைகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஒரு கிலோ, 75 முதல், 90 ரூபாய் வரை விலை கிடைத்து வந்தது.

ஆனால், இந்த ஆண்டு உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், விலை மட்டும், கடந்த ஆண்டைப்போலவே கிடைத்து வருகிறது. அதனால், கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம் புகையிலை விற்பனை மையம் ஏற்படுத்தி, அரசே கொள்முதல் செய்துகொள்ள வேண்டும் என, விவசாயிகள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மரவள்ளி சாகுபடியில் தொழில்நுட்பம் :தோட்டக்கலைத்துறை பயிற்சி முகாம்

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2012,02:09 IST

கருத்தை பதிவு செய்ய

நாமக்கல்: நாமக்கல் அடுத்த எலச்சிபாளையம் யூனியன், இலுப்புலி கிராமத்தில், தோட்டக்கலை பயிற்சி மையம் மூலம் தோட்டக்கலைத் துறையினரால், விவசாயிகளுக்கு தொழில் நுட்ப பயிற்சி முகாம் நடந்தது.

தோட்டக்கலை உதவி இயக்குனர் பழனிசாமி தலைமை வகித்தார். சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தை சேர்ந்த தோட்டக்கலை உதவி பேராசிரியர்கள் கவிதா, சித்ரா ஆகியோர் பயிற்சி அளித்தனர். அப்போது, மரவள்ளி சாகுபடி முறைகள், உர நிர்வாகம், பூச்சி நோய் நிர்வாகம், காய்கறி பயிர்கள் சாகுபடி குறித்து எடுத்துரைத்ததுடன், விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.

மேலும், கறவைமாடு பராமரிப்பு, நோய் தடுப்பு முறைகள், நாட்டுக்கோழி ரகங்கள், நோய் தடுப்பு முறைகள் குறித்தும் விளக்கப்பட்டது. எலச்சிபாளையம் யூனியன் பகுதியில், தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மரவள்ளி சாகுபடி செய்யும் முறைகள், அதற்கான மானியங்கள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.

அகரம், கொன்னையார், கோக்கலை, மோளிப்பள்ளி, இலுப்புலி, மாவுரெட்டிப்பட்டி, 67

கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, தோட்டக்கலைத்துறையினர் செய்திருந்தனர்.

கேழ்வரகை தாக்கும் குலைநோய்: விவசாயிகள் கலக்கம்

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2012,02:26 IST

கருத்தை பதிவு செய்ய

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்த கேழ்வரகு பயிரில் குலைநோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓசூர், ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, வேப்பன்பள்ளி, பர்கூர் உள்ளிட்ட பகுதியில் மானாவாரி நிலத்தில் அதிக அளவில் கேழ்வரகு சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் கேழ்வரகு தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு ஏற்றுமதியாகிறது. மாவட்டத்தில் நடப்பாண்டில் மானாவாரியில், 50 ஆயிரம் ஹெக்டேரில் கேழ்வரகு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பணிப்பொழிவுடன் கூடிய கரும் வெப்ப சீதோஷ்ணநிலை நிலவுகிறது. இதனால், கேழ்வரகு பயிரில் குலைநோயின் தாக்குதல் அதிகரித்துள்ளது.

காற்றின் மூலம் பரவக்கூடிய இந்த நோய் கேழ்வரகை மட்டுமல்லாது கம்பு, கோதுமை, மக்காச்சோளம் போன்ற பயிர்களையும் தாக்கி மகசூல் குறையும் வாய்ப்புள்ளது. நாற்றங்கால் முதல் நடவு செய்த வயலிலுள்ள அனைத்து வளர்ச்சி பருவத்திலும் இந்நோய் தாக்கும். நாற்றங்காலில் தாக்கப்பட்டால் இலைகள் சரிந்து நாற்றுகள் மடிந்து காய்ந்து விடும். இலைகளில் நீண்ட, கண் வடிவ புள்ளிகள் தோன்றி புள்ளிகளின் ஓரங்கள் மஞ்சள் நிறமாகவும், புள்ளிகளில் நடுப்பகுதி சாம்பல் நிறமாகவும் காணப்படும்.

இவ்வாறு பயிரின் கணுக்கள் தாக்கப்பட்டு கணுப்பகுதியின் மேலும், கீழுமாக, 10 மீட்டர் நீளத்துக்கு கருப்பு நிறமாக காணப்படும். இதனால், கணுக்கள் வலுவிழந்து எளிதில் முறிந்து விடும். கதிரிலுள்ள எல்லா மணிகளும் பாதிக்கப்பட்டு சில சமயங்களில் மகசூல் இழப்பு 90 சதவீததை தாண்டும் வாய்ப்புள்ளது.

இதுகுறித்து வேளாண் துறையினர் கூறியது:

கேழ்வரகில், 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், 90 சதவீதத்திற்கும் அதிகமாக ஈரப்பதமும் மற்றும் தேவைக்கு அதிகமாக தழைச்சத்து இடுவதால், இந்நோயின் தாக்குதல் அதிகரிக்கும். இந்நோயை கட்டுப்படுத்த விதைப்பதற்கு உரிய விதைகளை நோய் தாக்காத வயலிலில் இருந்து எடுக்க வேண்டும். இந்நோய் காரணி தாக்கக்கூடிய புல் பூண்டுகள் இல்லாதவாறு கேழ்வரகு வயலை பராமரிக்க வேண்டும். முக்கியமாக தேவைக்கு அதிகமாக தழைச்சத்து உரங்கள் இடுவதை

தவிர்க்க வேண்டும். விதை நேர்த்தி செய்வதின் மூலமாகவும் இந்நோயை கட்டுப்படுத்தலாம். ஒரு கிலோ விதைக்கு கார்பன்டாசிம் 2 கிராம் வீதம் விதைப்பதற்கு குறைந்தது, 24 மணி நேரத்துக்கு முன்னரே கலந்து வைத்திருந்து பின், விதைக்க வேண்டும். மேலும், ஹெக்டேருக்கு எடிபன்பாஸ் 500 மில்லி அல்லது டிரைசைக்லோசோல் 300 கிராம் இவற்றின் ஏதாவது ஒன்றை நோய் அறிகுறி தென்பட்டவுடன் தெளிக்க வேண்டும். தாக்குதல் அதிகம் தென்பட்டால் 15 நாட்கள் இடைவெளியில் மருந்தை தெளிக்க வேண்டும்.

தென்னையில் கருத்தலை புழு தாக்குதல் :காவேரிப்பட்டணம் விவசாயிகள் கவலை

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2012,02:25 IST

கருத்தை பதிவு செய்ய

கிருஷ்ணகிரி :காவேரிப்பட்டணம் சுற்றுவட்டார பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தென்னை மரங்களில், கருத்தலை புழுக்களின் தாக்குதல் அதிகரித்து வருவதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கோவை, ஈரோடு மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக அளவில் தென்னை மரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும், 16 லட்சம் தென்னை மரங்கள் உள்ளது. தென்பெண்ணை ஆற்று படுகை பகுதியில் அதிக பரப்பில் தென்னை மரங்கள் உள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன், தென்னையில் ஈரியோஃபைட் நோய் தாக்குதல் ஏற்பட்டு தென்னை மரங்கள் அழியும் அபாயம் ஏற்பட்டது.

நோய் தாக்குதல் காரணமாக தென்னையில் விளைச்சல் வெகுவாக குறைந்தது. நோயை கட்டுப்படுத்த விவசாயிகள் மேற்கொண்ட ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைகள் காரணமாக நோய் ஓரளவு கட்டுக்குள் வந்தது. இருப்பினும் இந்த நோயின் தாக்குதல் ஆங்காங்கே தற்போதும் நீடிக்கிறது. இந்நிலையில் கடந்த 6 மாதத்துக்கு முன், பையூர், எர்ரஅள்ளி, போத்தாரபுரம், சவுளூர், மலையாண்டஅள்ளில, பாளூர், அரசம்பட்டி, கீழ்குப்பம், போச்சம்பள்ளி, புலியூர் ஆகிய சுற்றுவட்டார பகுதியில் தென்னையில் கருந்தலைபுழுக்களின் தாக்குதல் ஆரம்பித்தது. நோய் தாக்கிய மரங்களின் ஓலைகள் கருகி குருத்தும் கருகி தென்னை மரங்கள் அழியும் நிலை ஏற்பட்டது.

காற்றின் மூலம் பரவக்கூடிய கருந்தலை புழுக்களை ஒட்டுண்ணி பூச்சிகளை கொண்டு அழிக்க முடியும். மேலும் வேரின் மூலம் மோனோகுரோட்டோபாஸ் மருந்தினை செலுத்தியும் நோயை கட்டுப்படுத்தலாம். இதற்காக வேளாண் துறையினர் ஒட்டுண்ணி பூச்சிகளையும், வேர் மூலம் செலுத்தும் மருந்துகளையும் வழங்குவதாக விவசாயிகளுக்கு உறுதியளித்தனர். ஆனால், அந்தந்த பகுதி வேளாண் அலுவலர்கள், வேளாண் உதவியாளர்கள் நோய் தாக்கிய கிராமங்களுக்கு சென்று

ஆய்வு நடத்தாமல் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு காவேரிப்பட்டணம் பகுதியில் நோய் தாக்குதல் இல்லை என்று உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து வருகின்றனர். சம்மந்தப்பட்ட வேளாண் அலுவலரை விவசாயிகள் அணுகி நோயை கட்டுப்படுத்த மருந்துகளை கேட்டால், "ஒட்டுண்ணி பூச்சிகளும் வரவில்லை; மருந்தும் இருப்பு இல்லை" என்று கூறி திருப்பி அனுப்புகின்றனர். வேளாண் துறையினரின் மெத்தனப்போக்கால் காவேரிப்பட்டணம் மற்றும் அரசம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் அழிந்து விட்டது. தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.

கீழ்க்குப்பத்தை சேர்ந்த தென்னை விவசாயி மாதன் கூறியது:
மாதந்தோறும் நடக்கும் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், நோய் தாக்குதல் குறித்து பலமுறை பேசியும் வேளாண் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. ஏக்கர் கணக்கில் தென்னை மரங்கள் காய்ந்து அழிந்துவிட்டது. அதை நம்பி வாழும் ஏராளமான விவசாய குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகம், அரசுக்கு தெரிவித்து நோயை கட்டுப்படுத்த ஒட்டுண்ணி பூச்சிகளையும், மருந்தையும் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும்.

சொட்டுநீர் பாசனம் மூலம் பயிர் செய்து பயன் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2012,23:58 IST

கருத்தை பதிவு செய்ய
பண்ணுட்டி :பண்ணுட்டி வட்டாரத்தில் சொட்டுநீர் பாசனம் மூலம் பயிர் செய்து பயன் பெற விவசாயிகளுக்கு தோட்டக்கலை உதவி இயக்குனர் ராமலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழக அரசு சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்த்திடவும், உற்பத்தியைப் பெருக்கிடவும், தண்ணீர் பாசனத்தின் பயன்பாட்டை திறம்பட செயல்படுத்திட தோட்டக்கலை பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனத் திட்டம் அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தில் பயன்பெற விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கும் விவசாயிகள் மின் மோட்டார் வைத்திருக்க வேண்டும்.
சிறு குறு விவசாயிகள், பெண்கள் ஆதிதிராவிடர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பம், தாசில்தாரிடமிருந்து பெறப்பட்ட சிறு குறு விவசாயிக்கான சான்றிதழ், கணினி, சிட்டா நகல், அடங்கல், நகலில் முந்தைய பயிர் மற்றும் தற்போது சாகுபடி செய்யும் பயிருக்கான கிராம நிர்வாக அலுவலர் சான்று, வயல் வரைபடம், மண் மற்றும் தண்ணீர் ஆய்வு முடிவுகள்

சமர்ப்பிக்க வேண்டும்.

சொட்டுநீர் பாசனத்தால் அதிக மகசூல் கிடைக்கும். தண்ணீர் வீணாவது தடுக்கப்படும். களைக்கட்டுபாடு, கிடைக்கும் மின்சார கால அளவில் அதிக சாகுபடி பரப்பிற்கு பாசனம் செய்யலாம். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தோட்டக்கலை அலுவலர் ரவிசேகர், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் ரவி, பிரபாகரன், ஆறுமுகம், சிவசுப்ரமணியன் ஆகியோரை அணுகி பயன் பெறலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கண்ணை கவரும் மீன்கள்

பதிவு செய்த நாள் : மார்ச் 13, 2012, 00:33 IST

ஆனைமலை : தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழத்தின் கீழ் வண்ணமீன் காட்சியகம் ஆழியாரில் செயல்பட்டு வருகிறது. இங்கு 33 வகையான மீன்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. சக்கர் கேட்: பிரேசில் நாட்டில் பராகுவே நதியில் அதிகமாக உள்ளது. நீர்மட்டம் குறையும் போது பொந்துகளில் சென்று 12 மாதங்கள் வரை உறக்க நிலையில் இருக்கும் தன்மை கொண்டது. ரெட்பேரட்: சைனாவை வாழிடமாக கொண்டுள்ளது. அனைத்துண்ணி வகையை சார்ந்தது. தங்கமீன்: பார்ப்பதற்கு தங்க நிறத்தில் இருக்கும். 30 செ.மீ., நீளம் வளரும் தன்மையுடையது. முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் தன்மையுடையது. சைனாவில் இந்த வகை மீன்களின் வாழிடமாக உள்ளது.

ஆஸ்கர்: தென் அமெரிக்காவை தங்களது வாழிடமாக கொண்டுள்ளது. 33 செ.மீ., நீளம் வளரக்கூடியது. முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் தன்மையுடையது.

மீன் வகைப்பட்டியல் கிழிப்பு: மீன்வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மீன் காட்சியகத்திற்கு வரும் பார்வையாளர்களின் சிலர் மீன் தொட்டியின் மீது அவற்றின் பெயர் மற்றும் சிறப்பியல்புகள் பற்றி விளக்கப்பட்டிருக்கும் தகவல்களை கிழித்து விடுகின்றனர். இதுபோன்று செய்வதால் மற்ற பார்வையாளர்கள் அந்த மீன்கள் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள முடிவதில்லை என்றார்.

பருத்தி ஏற்றுமதிக்கு அனுமதிபரிசீலனை செய்ய கோரிக்கை

பதிவு செய்த நாள் : மார்ச் 13, 2012, 00:28 IST

திருப்பூர் : "பருத்தி ஏற்றுமதிக்கான தடையை நீக்கும் முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்," என, "டீமா" சங்கம் தெரிவித்துள்ளது.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர் கள் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம்

அறிக்கை:

பருத்தி ஏற்றுமதிக்கான தடையை நீக்கும் மத்திய அரசு முடிவால், ஜவுளி தொழில் புரிவோர் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர். பஞ்சு பதுக்கல் வியாபாரிகளுக்கு ஏதுவாக, தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், ஒட்டுமொத்த ஜவுளித்தொழிலும் கடுமையாக பாதிக்கும். பருத்தி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டதால், ஜவுளித் தொழில் காப்பாற்றப்பட்டு விட்டது என தொழில் துறையினர் நிம்மதி அடைந்திருந்தனர். தற்போது, தடை நீக்கம் என்ற அறிவிப்பு பேரிடியாக வெளியாகியுள்ளது.

ஜவுளி தொழிலின் எதிர்காலத்தை கேள்விக்குறியாகும் முடிவை, மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். உள்நாட்டு தேவைக்குபோக, மீதி இருக்கும் பருத்தியை ஏற்றுமதி செய்வதில் தவறில்லை. ஆனால், சில பதுக்கல்காரர்களின் நடவடிக்கையால், உள்நாட்டில் பஞ்சு தட்டுப்பாடு ஏற்படும்.

பஞ்சு மற்றும் நூலிழைகள் விலை தாறுமாறாக உயர்ந்து, உற்பத்தி பாதிக்கப்படுவதால் ஒட்டுமொத்த ஜவுளித்தொழிலும் அழிந்து விடும் நிலை உருவாகும். எனவே, பருத்தி ஏற்றுமதிக்கான தடை நீக்கத்தை, மறுபரிசீலனை செய்து, மத்திய அரசு ஜவுளித்தொழிலை காப்பாற்ற வேண்டும், என்று தெரிவித்துள்ளார்

கொப்பரை கொள்முதல்

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2012,00:25 IST

பல்லடம் :பல்லடம் கொப்பரை கொள்முதல் நிலையத்தில் கடந்த ஒரு வாரத்தில் விவசாயி களிடம் இருந்து 8,150 கிலோ கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தென்னை விவசாயிகளை நசிவில் இருந்து பாதுகாக்க, பல்லடம் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கடந்த 5ம்தேதி கொப்பரை கொள்முதல் துவங்கியது. ஒரு கிலோ கொப்பரை ரூ.51க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில், ஏழு விவசாயிகளிடம் இருந்து ரூ.4.15 லட்சத்துக்கு 8,150 கிலோ கொப்பரை கொள்முதல்

செய்யப்பட்டுள்ளது."எதிர்பார்த்த அளவு கொப்பரை இன்னும் வரவில்லை. அடுத்த வாரம் முதல் அதிக அளவு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது,' என, செயலாளர் சுப்புலட்சுமி தெரிவித்தார்.

ஏலத்தில் தேயிலை வரத்து குறைந்தும் கிராக்கி இல்லை

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2012,00:58 IST

குன்னூர் :குன்னூர் தேயிலை ஏல மையத்தில், வரத்து குறைந்தும் விலை உயராததால் வர்த்தகர்கள் கவலையடைந்துள்ளனர்.

குன்னூர் தேயிலை ஏல மையத்தில் விற்பனை எண் 10க்கான ஏலம் நடந்தது. மொத்தம் 10.46 லட்சம் கிலோ தேயிலை தூள் விற்பனைக்கு இருந்தது. இதில், இலை ரகம் 7.52 லட்சம் கிலோ, டஸ்ட் ரகம் 2.94 லட்சம் கிலோ அடங்கும். வழக்கமாக பங்கெடுக்கும் ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான், குஜராத் உட்பட உள்நாட்டு வர்த்தகர்களின் பங்களிப்பு சுமாராகவே இருந்தது. ஏற்றுமதி வர்த்தகத்தில் பாகிஸ்தான், ரஷ்ய நாட்டு வர்த்தகர்கள் மட்டுமே பங்கெடுத்தனர். வர்த்தகம் களை கட்டாததால், விற்பனைக்கு வந்த தேயிலை தூளில் 80 சதவீதம் தேங்கியது; கிலோவுக்கு 2 ரூபாய் விலை வீழ்ச்சி ஏற்பட்டது.

விலை நிலவரத்தை பொறுத்தவரை ஹோம்டேல் தேயிலை தொழிற்சாலை வழங்கிய தூளுக்கு அதிகபட்சம் 167 ரூபாய், ஆர்தோடக்ஸ் ரகத்தில் சாம்ராஜ் தேயிலை தொழிற்சாலை வழங்கிய தூளுக்கு 221 ரூபாய் விலை கிடைத்தது.

இலை ரக விற்பனையில், சாதாரண ரக தூளுக்கு 50 - 55 ரூபாய், சிறந்த ரக தூளுக்கு 85-145 ரூபாய் விலை கிடைத்தது. டஸ்ட் ரகத்தில், சாதாரண ரக தூளுக்கு 55 - 58 ரூபாய், சிறந்த ரகத்துக்கு 85-143 ரூபாய் விலை கிடைத்தது.

விற்பனை எண் 11ற்கான ஏலம் வரும் 15,16 தேதிகளில் நடக்கிறது. மொத்தம் 9.68 லட்சம் கிலோ தேயிலை தூள் விற்பனைக்கு தயாராக உள்ளது. இதில், இலை ரகம் 6.94 லட்சம் கிலோ, டஸ்ட் ரகம் 2.74 லட்சம் கிலோ அடங்கும்.

பசுந்தேயிலை விலையில் திருப்தி:

ஏல நிலவரம் இவ்வாறு இருப்பினும், விவசாயிகள் வழங்கும் பசுந்தேயிலைக்கு ஓரளவு நல்ல விலை கிடைத்து வருகிறது.

முதல் தர பசுந்தேயிலைக்கு கிலோவுக்கு 18-20 ரூபாய், இரண்டாம் தர பசுந்தேயிலைக்கு 13-15 ரூபாய், மூன்றாம் தர பசுந்தேயிலைக்கு 10 ரூபாய் விலை கிடைத்து வருகிறது.

மானியம் வழங்கப்படாததால் மஞ்சள் விவசாயிகள் ஏமாற்றம்

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2012,00:29 IST

பொங்கலூர் :மஞ்சள் பயிரிடும் விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு, தோட்டக்கலைத்துறை மூலம் விதை, உரம் போன்றவற்றுக்கு மானியம் வழங்கப் படுகிறது. மஞ்சள் சாகுபடி செய்த விவசாயிகள் மானியம் பெற தோட்டக்கலைத்துறையில் பதிவு செய்திருந்தனர்.

ஆனால், சாகுபடி நேரத்தில் கொடுக்க வேண்டிய விதை மானியம், களையெடுப்பு பருவத்தில் கொடுக்க வேண்டிய உர மானியம் ஆகியவை விவசாயிகளுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. தற்போது, மஞ்சள் அறுவடை பணிகள் விறு

விறுப்பாக நடந்து வருகின்றன. அறுவடை முடிவடையும் நேரத்தில் கூட மானியம் வழங்கப்படாதது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகள் கூறுகையில், "மஞ்சள் சாகுபடி செய்தபோது, விதை, உரத்துக்கு மானியம் கொடுத்திருந்தால், உபயோகமாக இருந்திருக்கும். அறுவடை முடியும் தருவாயில் உள்ளது. இதுவரை மானியம் வழங்கப்படவில்லை,' என்றனர்.

தோட்டக்கலைத்துறையினரிடம் கேட்டபோது, "மஞ்சள் விவசாயிகளுக்கு, மானிய தொகை, அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்; மார்ச் முடிவதற்குள் விவசாயிகளுக்கு கிடைத்து விடும்,' என்றனர்.

"பசுமை வீடுகள்' திட்ட பணிகள் பாதிப்பு: கவுன்சில் கூட்டத்தில் தகவல்

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2012,00:33 IST

கருத்தை பதிவு செய்ய

பொள்ளாச்சி : "பசுமை வீடுகள்' திட்டப்பயனாளிகளுக்கு "சிமென்ட்' கிடைக்காததால், பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, கவுன்சில் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய கவுன்சில் கூட்டம் தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் நடந்த விவாதம்:

சீனிவாசன் (பி.டி.ஓ.): தெற்கு ஒன்றிய சொத்துவரியாக 80 ஆயிரம் ரூபாயை உடனடியாக செலுத்த வேண்டும் என, நகராட்சி சார்பில் அறிவிப்பு வந்துள்ளது. இந்த வரியை செலுத்த

கூட்டத்தில் கவுன்சிலர்கள் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

பகவதி (காங்.): அம்பராம்

பாளையம் நீருந்து நிலையத்தில், நகராட்சி சார்பில் கட்டப்பட்ட கட்டடத்திற்கு கடந்த 10 ஆண்டுகளாக நகராட்சி சொத்துவரி செலுத்தவில்லை. இந்த தொகை தற்போது நான்கு லட்சம் ரூபாய் நிலுவை உள்ளது. இந்த வரி செலுத்திய பின் ஒன்றியம் சார்பில் சொத்து வரி செலுத்தலாம். அதுவரை இது குறித்த தீர்மானம் நிறைவேற்ற வேண்டாம்.

பி.டி.ஓ.: நகராட்சி சார்பில் ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரியை செலுத்த நோட்டீஸ் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.சகுந்தலா (அ.தி.மு.க.): தென்குமாரபாளையத்திற்கு, அம்பரம்பாளையத்திலிருந்து தண்ணீர் 'சப்ளை' செய்யப்படுகிறது. ஆனால், தற்போது இந்த பகுதிக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. மக்கள் குடிநீர் கிடைக்காததால், "போர்வெல்" நீரை பயன்படுத்த வேண்டியுள்ளது.

பி.டி.ஓ.: இந்த ஊராட்சியில், குடிநீர் கிடைக்காமல் இருப்பது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

பகவதி (காங்.): நாயக்கன்பாளையம் - குஞ்சிபாளையம் செல்லும் ரோடு மிகவும் மோசமாக உள்ளது. பொதுமக்கள் இந்த வழியை பயன்படுத்த முடியாமல் தவிப்புக்குள்ளாகின்றனர்.

பி.டி.ஓ.: பேரூராட்சிக்குட்பட்ட பகுதியாக இருப்பதால், ஜமீன்ஊத்துக்குளி பேரூராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எம்.எல்.ஏ., அல்லது எம்.பி., நிதியிலிருந்து சாலை அமைக்க நிதி ஒதுக்கினாலும் பேரூராட்சியின் அனுமதி வேண்டும்.

பழனிசாமி (அ.தி.மு.க.): நம்பியமுத்தூர் - தென்குமாரபாளையம், கோலார்பட்டி - கே.நாகூர் ஆகிய இரு ரோடுகளும் மோசமாக உள்ளதால், பொதுமக்கள் பயன்படுத்த முடிவதில்லை.

அதிகாரிகள்: இணைப்பு சாலைகள் திட்டத்தில், ரோடுகள் அமைக்க ஆய்வு செய்யப்படுகிறது.

இந்த ரோடும் ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.பழனிசாமி (அ.தி.மு.க.): பசுமை வீடுகள் திட்டப்பயனாளிகளுக்கு "சிமென்ட்' சரிவர கிடைக்காததால், பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அம்பிகா (பி.டி.ஓ.): பயனாளிகளுக்கு நுகர்பொருள் வாணிப கிடங்கு மூலம் சிமென்ட்

கிடைக்கவும், இந்திரா நினைவு குடியிருப்பு திட்ட பயனாளிகளுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட சிமென்ட்டும் வழங்கப்படுகிறது.

வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.2.46 கோடி

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2012,02:00 IST

ஈரோடு: தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு இரண்டு கோடியே 46 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.

இந்தியளவில் விவசாயப் பொருட்கள் உற்பத்தியை அதிகப்படுத்த பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அதில், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டமும் ஒன்று. மாநில அரசும் இணைந்து விவசாயிகளுக்கு பல்வேறு மானியங்களை அளித்து, உற்பத்தியை அதிகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ், ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு வழங்க, இரண்டு கோடியே 46 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேளாண் துணை இயக்குனர் (மத்திய திட்டம்) மாரியப்பன் கூறியதாவது: தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் துல்லிய பண்ணையம் அமைத்தல், ஜிப்சம் விநியோகம், பயறு வகைக்கு டி.ஏ.பி., விநியோகம், எண்ணெய் வித்துக்கு நுண்ணூட்ட கரைசல் தெளிப்பு, துவரை செயல்விளக்க திடல் அமைத்தல், செம்மை நெல் செயல்விளக்க திடல் அமைத்தல், தெளிப்பு நீர் பாசனம் அமைத்தல், தென்னங்கன்று விநியோகம் என, பல்வேறு பணிகளுக்காக விவசாயிகளுக்கு மானியம் வழங்க, ஈரோடு மாவட்டத்துக்கு ஒரு கோடியே 41 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

மேலும், மானாவரி பகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் மூலம் பயறுவகை மற்றும் எண்ணெய் வித்துகள் பயிர் சாகுபடி முறை, பயிர் காப்பீடு திட்டம், மண்புழு உரக்குடில் அமைத்தல் மற்றும் விதை உற்பத்தி போன்ற இனங்களுக்கு இலக்குகள் பெறப்பட்டு, 68 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

தீவிர சிறுதானியங்கள் உற்பத்தி திட்டத்தின் மூலம் தரமான ராகி விதை உற்பத்திக்கு இலக்குகள் பெறப்பட்டு, ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாயில் செயல்படுத்தப்படுகிறது.

மாநில அரசு, 100 சதவீத மானியத்தில் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, பயறு வகை உற்பத்தியை பெருக்கும் விதத்தில் தெளிப்பு நீர் பாசனக்கருவி மற்றும் ரெயின் கன் ஆகிய இரண்டுக்கும் 35 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு, திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகள் மத்திய, மாநில அரசின் இத்திட்டங்களில் கிடைக்கும் மானிய நிதி உதவியை பயன்படுத்தி விவசாய பொருட்கள் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஏலத்துக்கு குவிந்த "கதளி" வாழைத்தார்

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2012,01:59 IST

கருத்தை பதிவு செய்ய

கோபிசெட்டிபாளையம் :கதளி வரத்து அதிகரிப்பு காரணமாக கிலோவுக்கு மூன்று ரூபாய் வரை விலை வீழ்ச்சியடைந்துள்ளது. சென்ற மூன்று வாரங்களாக மற்ற வாழைத்தார்கள் விலை அதே நிலையில் நீடிக்கிறது.

ஈரோடு மாவட்டத்தில் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, எல்.பி.பி., காலிங்கராயன் ஆகிய பாசனப் பகுதியில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிரிடப்படுகிறது.

கோபி சுற்று வட்டாரத்தில் அய்யம்பாளையம், ஒத்தகுதிரை, கவுந்தபாடி, முள்ளாம்பரப்பு, அவல்பூந்துறை, ஆப்பக்கூடல், நாதிபாளையம், நாகதேவம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், கதளி, நேந்திரம், ரொபஸ்டிரா, ரஸ்தாளி, மொந்தன், பச்சை நாடன், தேன் வாழை உள்ளிட்ட ரகங்கள் பயிரிடப்படுகின்றன.

சென்ற இரு ஆண்டுகளாக மஞ்சள் விலை ஏறுமுகமாக காணப்பட்டதால், ஏராளமான வாழை மற்றும் கரும்பு விவசாயிகள் மஞ்சள் பயிருக்கு மாறினர். வாழை உற்பத்தி கணிசமான அளவுக்கு குறைந்தது.

நடப்பாண்டு துவக்கத்தில் மஞ்சள் விலை வீழ்ச்சி காரணமாக, மஞ்சளை கைவிட்டு, வாழை சாகுபடிக்கு விவசாயிகள் மாறினர். நடப்பாண்டு பயிரிடப்பட்ட வாழைப்பயிர் அறுவடை சீஸன் அனைத்து பகுதிகளிலும் மும்முரமாக நடந்து வருகிறது.

அறுவடை செய்யப்படும் வாழைத்தார்கள், கோபி வேளாண் உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தில் ஏலம் விடப்படுகிறது. தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநில வியாபாரிகள் வாழைத்தார்களை அதிகம் வாங்கிச் செல்கின்றனர்.

வாழைத்தார் வரத்து சராசரியான நிலையில் உள்ளது. கதளி வரத்து மட்டும் சிறிதளவு அதிகரித்துள்ளதால், சென்ற வாரத்தைக் காட்டிலும் நடப்பு வாரம் கிலோவுக்கு மூன்று ரூபாய் வரை குறைந்துள்ளது.

வாழைத்தார் விலை விபரம்: கதளி ஒரு கிலோ, 21 ரூபாய், நேந்திரம், 16 ரூபாய், செவ்வாழை ஒரு தார், 450 ரூபாய், ரஸ்தாளி, 275 ரூபாய், தேன் வாழை, 380 ரூபாய், ரொபஸ்டிரா, 220 ரூபாய், மொந்தன், 210 ரூபாய், பச்சை நாடா, 180 ரூபாய்.

விற்பனையாளர் ஒருவர் கூறுகையில், "வாழைத்தார் அறுவடை சீஸன் முடியும் தருவாயில் உள்ளது.

கோபி சுற்று வட்டாரத்தில் இருந்து, 6,000 தார்கள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

கதளி தவிர மற்ற ரக வாழைத்தார்கள் வரத்து குறைவாக உள்ளது. கதளி வரத்து அதிகம் காரணமாக, கிலோவுக்கு மூன்று ரூபாய் வரை விலை குறைந்துள்ளது. மற்ற வாழைத்தார்கள் விலை சென்ற மூன்று வாரங்களா அதே நிலையில் நீடிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பருத்தியில் மாவுப்பூச்சி கட்டுப்படுத்த வழி

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2012,23:27 IST

பழநி :வெயிலின் தாக்கம் அதிகம் காரணமாக பருத்தியில் மாவுப்பூச்சி இலைப்புள்ளி நோய் தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது.

அதை கட்டுப்படுத்த வரப்புகளில் உள்ள, களைச்செடிகள் நாயுருவி, பார்த்தீனிய செடி ஆகியவற்றை அப்புறப்படுத்தவேண்டும்.

விசை தெளிப்பான் மூலம் தண்ணீரை செடி மீது பீய்ச்சி அடித்து மெழுகு போன்ற பவுடரை கழுவவேண்டும்.

பின், 10 லிட்டர் தண்ணீருக்கு புரபனோபாஸ் 40 மில்லி நிம்பிசிடின் 25 மில்லி சேர்த்து தெளிக்கவேண்டும்.

பருத்தி பயிர் முழு வளர்ச்சி அடைவதற்கு முன்னரே நாற்றுகள் அழுகல் மற்றும் வேர் அழுகல் நோய் வரும், அவற்றை கட்டுப்படுத்த விதைக்கும் போதே டிரைக்கோ டெர்மாவிரிடி விதை நேர்த்தி செய்யவேண்டும்.

இலைகள் சுருங்கிளைநோய், இலைப்புள்ளி நோய் தாக்குதல் இருந்தால், ஏக்கருக்கு புளுகாப்பர் அரைகிலோ, அக்ரிமைசின் 50 கிராம் சேர்த்து தெளிக்கவேண்டும் என, பழநி வேளாண் உதவி இயக்குனர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

100 சதவீத மானியத்தில்எண்ணெய் பனை சாகுபடி

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2012,23:24 IST

கருத்தை பதிவு செய்ய

கம்பம் :100 சதவீத மானியத்தில் எண்ணெய் பனை சாகுபடிக்கு விவசாயிகள் முன்வர வேண்டும் என்று விவசாயத்துறை அழைப்பு விடுத்துள்ளது. இதற்கென பயிற்சி முகாம் ஒன்று கம்பத்தில் நடைபெற்றது.

எண்ணெய் பனை சாகுபடி பற்றிய பயிற்சி முகாம் கம்பத்தில் உள்ள விவசாயத்துறை

அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட

துணை இயக்குநர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய தலைவர் தங்கமுருகன் முன்னிலை வகித்தார். உதவி இயக்குநர் (பொ) ராமராஜ் வரவேற்றார்.

இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்ட விவசாயிகளிடம் ராமராஜ் பேசியதாவது :

எண்ணெய் பனை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.

நாற்றுக்கள், உரம், பூச்சி மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகிறது. தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு பராமரிப்பு செய்து தரப்படும். ஒரு ஏக்கரில் 56 கன்றுகள் நடவு செய்யலாம். நடவு செய்த 3 முதல் 4 ம் ஆண்டிலிருந்து பலன் தரத் துவங்கும்.

விருப்பமுள்ள விவசாயிகள் கம்பம் உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். உதவி விவசாய அலுவலர்கள் மாரிச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

தேனியில் தர்பூசணி விற்பனை படுஜோர்

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2012,23:19 IST

கருத்தை பதிவு செய்ய

தேனி :கோடை துவங்கி விட்ட நிலையில்,தேனியில் தண்ணீர் பழம் எனப்படும் தர்பூசணி விற்பனை படுஜோராக நடக்கிறது.

கோடை சீசனுக்கு ஏற்ற தர்பூசணி விற்பனை தேனியில் அதிகரித்துள்ளது.மதுரை ரோடு,கம்பம் ரோடு, பெரியகுளம் ரோட்டில் தர்பூசணி விற்பனை தள்ளுவண்டிகள் மட்டும் 50க்கும் மேற்பட்டவை உள்ளன.

இது தவிர மொத்த விற்பனையாளர்களும் பலர் உள்ளனர். ஆந்திராவில் இருந்தும், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டத்தில் இருந்தும் அதிகளவில் வரவழைக்கப்படுகின்றன. தேனியில் மட்டும் தினசரி ஐந்து லோடு தர்பூசணி சப்ளை செய்யப்படுவதாக,பழனிசெட்டிபட்டியை சேர்ந்த தர்பூசணி வியாபாரி முருகன் தெரிவித்தார். வெயிலுக்கு இதமான தண்ணீர் சத்து மிகுந்த இப்பழங்களுக்கு இன்னும் கிராக்கி அதிகரிக்கும். தற்போது, ஒரு கிலோ தர்பூசணி 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை சுவையை பொறுத்து விற்கப்படுகிறது. தனியாக சிறிய துண்டு ஒன்றின் விலை 5 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சில இடங்களில் தர்பூசணி துண்டுகளை திறந்த வெளிகளில் விற்கின்றனர். சுகாதார முறையில் விற்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினகரன்

வரத்து குறைவு காய்கறிகள் விலை 2 மடங்கு உயர்வு ஒரு கிலோ பீன்ஸ் 48

கருத்துகள்

பதிவு செய்த நேரம்:2012-03-12 12:07:49

திருச்சி: கோடை காலம் துவங்கியிருப்பதால் வரத்து குறைந்து காய்கறிகளின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. கிலோ பீன்ஸ் ரூ.48க்கு நேற்று விற்கப்பட்டது.

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியதால் உற்பத்தி தேக்கம் ஏற்பட்டு வெளிமாவட்டங்களில் இருந்து திருச்சிக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது.

திருச்சியில் கடந்த மாதம் ரூ.24க்கு விற்ற கிலோ பீன்ஸ் ரூ.48க்கும், ரூ.20க்கு விற்ற கிலோ வெண்டை ரூ.40க்கும், ரூ.30க்கு விற்ற கிலோ அவரைக்காய் ரூ.40க்கும், ரூ.15க்கு விற்ற கிலோ கோஸ் ரூ.14க்கும், ரூ.20க்கு விற்ற கிலோ பீட்ரூட் 24க்கும், ரூ.20க்கு விற்ற கிலோ முள்ளங்கி ரூ.24க்கும் விலை உயர்ந்து நேற்று விற்கப்பட்டது.

ஒரு சில காய்கறிகளின் வரத்து அதிகரிப்பால் விலை பாதியாக குறைந்துள்ளது. கிலோ ரூ.40க்கு விற்ற கத்திரிக்காய் ரூ.25க்கும், ரூ.30க்கு விற்ற கிலோ மிளகாய் ரூ.20க்கும், ரூ.28க்கு விற்ற கிலோ பாகற்காய் ரூ.24க்கும் விலை குறைந்திருந்தது.

விலையில் மாற்றமின்றி கிலோ கேரட் ரூ.28க்கும், தக்காளி ரூ.20க்கும், பல்லாரி ரூ.12க்கும், சின்ன வெங்காயம் ரூ.16க்கும், இஞ்சி ரூ.30க்கும், கருணை கிழங்கு ரூ.20க்கும், சேனை கிழங்கு ரூ.20க்கும், உருளை ரூ.16க்கும் விற்கப்பட்டது.

இது குறித்து காய்கறி வியாபாரி ராஜேஷ் கூறுகையில், வெளி மாவட்டங்களில் இருந்து திருச்சி மார்க்கெட்டுக்கு தினமும் 50க்கும் மேற்பட்ட லாரி களில் காய்கறிகள் வருவது வழக்கம். வரத்து குறைவால் 25 லாரிகளில் தான் காய்கறிகள் வருகிறது. இதில் கோஸ், அவரைக்காய், வெண்டை, பீட்ரூட், கோஸ், முள்ளங்கி உட்பட குறிப்பிட்ட சில காய்கறிகள் வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது என்றார்.

முருங்கை, மாங்காய்

சீசன் களைகட்டியது

எப்ரல், மே மாதங்களில் களைகட்டும் முருங்கை, மாங்காய் சீசன் தற்போதே தொடங்கியுள்ளதால் விலை குறைந்துள்ளது. கடந்த மாதம் கிலோ ரூ.100க்கு விற்ற முருங்கை ரூ.35க்கு இறங்கியது. கிலோ ரூ.90க்கு விற்ற மாங்காய் சரிபாதியாக ரூ.45க்கு குறைந்தது.



குன்னூர் தேயிலை ஏலத்தில் 80 சதவீத தேயிலை தூள் விற்பனை

குன்னூர், மார்ச்.13-

குன்னூர் தேயிலை ஏலத்தில் 80 சதவீத தேயிலை தூள் விற்பனையானது.

தேயிலை ஏலம்

குன்னூர் தேயிலை வர்த்தகர் அமைப்பினர் நடத்தும் தேயிலை ஏலம் வாரந்தோறும் வியாழன், வெள்ளி இரு நாட்கள் நடைபெற்று வருகிறது. ஏலத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேயிலை தொழிற்சாலைகளில் உற்பத்தி ஆகும் தேயிலை தூள் ஏலத்திற்கு கொண்டு வரப்படுகிறது. ஏலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்து கொண்டு, தேயிலை தூளை ஏலம் எடுக்கிறார்கள். விற்பனை எண் 10-க்கான ஏலம் கடந்த 8,9 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. ஏலத்திற்கு மொத்தம் 10 லட்சத்து 46 ஆயிரம் கிலோ தேயிலை தூள் வந்தது. இதில் 7 லட்சத்து 52 ஆயிரம் கிலோ தேயிலை தூள் இலை ரகமாகவும், 2 லட்சத்து 94 ஆயிரம் கிலோ டஸ்ட் ரகமாகவும் இருந்தது.

80 சதவீதம் விற்பனை

ஏலத்தில் உள்நாட்டு வர்த்தகம் சமாரான நிலையில் இருந்தது. வெளிநாட்டு வர்த்தகர்களை பொறுத்த வரை பாகிஸ்தான், ரஷ்யா ஆகிய நாட்டு வர்த்தகர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கு பெற்றனர்.

ஏலத்தில் 80 சதவீத தேயிலை தூள் விற்பனை ஆனது. இருப்பினும் தேயிலை தூள் 2 ரூபாய் விலை வீழ்ச்சி ஏற்பட்டது. சி.டி.சி. தேயிலை தூளின் உயர்ந்தபட்ச விலையாக 167 ரூபாய் என்று இருந்தது.

உயர்ந்தபட்ச விலை

கம்பெனி தேயிலை எஸ்டேட் தொழிற்சாலைகள் தயாரிக்கும் ஆர்தோடக்ஸ் தேயிலை தூள் ரூ.221 என்று உயர்ந்தபட்ச விலையாக ஏலம் சென்றது. சராசரி விலையாக இலை ரகத்தின் சாதாரண வகை 50 ரூபாயில் இருந்து 55 ரூபாய் வரையிலும், விலை உயர்ந்த தேயிலை தூள் ரூ.85-ல் இருந்து ரூ.145 வரையிலும் ஏலம் சென்றது. டஸ்ட் ரகத்தின் சாதாரண வகை ரூ. 55-ல் இருந்து ரூ. 58 வரையிலும், விலை உயர்ந்த தேயிலை தூள் ரூ.85-ல் இருந்து ரூ.143 வரையிலும் ஏலம் சென்றது. விற்பனை எண் 11-க்கான ஏலம் வருகிற 15, 16 ஆகிய தேதிகளில் நடக்கிறது. ஏலத்திற்கு மொத்தம் 9 லட்சத்து 68 ஆயிரம் தேயிலை தூள் வருகிறது.